

1. நிதிக் கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

பெந்தோட்டை பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயற்பாட்டுக் கூற்று, தேறிய சொத்துக்களில் மாற்றங்கள் கூற்று, காகப்பாய்ச்சல் கூற்று, முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளினதும் ஏனைய விளக்கத் தகவல்களினதும் பொழிப்புக்களை உள்ளடக்கிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக் கூற்றுக்கள் 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் உப பிரிவு 172(1) மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 10(1) உபபிரிவு சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிச குடியரசு அரசியலமைப்பின் 154(1) உறுப்புரையில் உள்ளடக்கிய ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புகளும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் தாக்கங்களினைத் தவிர்த்து, பெந்தோட்டை பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வு கோட்பாடுகளுக்கு இணங்க நிதிக் கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகக்கூடுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி.) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அந்நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள், இந்த அறிக்கையில் நிதிக் கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக் கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

நிதிக் கூற்றுக்களை பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு கோட்பாடுகளுக்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக் கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

பிரதேச சபையின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் பிரதேச சபையின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக் கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு தனது அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும்

பொறுப்புக்கள் தொடர்பாக புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வின் விடயப்பரப்பு (நிதிக் கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பான கணக்காய்வாளரின் பொறுப்பு)

ஒட்டுமொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிருந்து நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுபவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறை பிண்ணணியுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் என்னால் கணக்காய்வு செய்யப்பட்டன. மேலும்,

- மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் ஏற்படக் கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தினை இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போது சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக் கூடிய ஆபத்துகளை தவிர்த்துக் கொள்வதற்கும், போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும். தவறு ஒன்றின் மூலம் ஏற்படும் தாக்கங்களை விட மோசடி ஒன்றின் மூலம்இடம்பெறும் பொருண்மையான பிறழ் கூற்றினை இணங்காணாமையால் எழும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன், தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி சபையின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்காக அடிப்படையான கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்கள் பொருத்தமான மற்றும் நியாயமான வகையில் நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன என மதிப்பீடு செய்தல்.

வேண்டப்பட்டவாறு எந்த நேரத்திலும் பின்வரும் விடயங்களை பரீட்சிப்பதற்கு சாத்தியமானதாக கணக்காய்வின் நோக்கெல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

- பிரதேச சபையின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக்கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதுடன் அத்தகைய முறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,
- உரிய எழுத்துமூல சட்டத்திற்கு அல்லது பிரதேச சபையினால் வழங்கப்பட்ட ஏனைய பொதுவான அல்லது விசேட பணிப்புரைகளுடன் பிரதேச சபை இணங்கியிருந்ததா என்பதும்,
- தனது அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்ததா என்பதும், மற்றும்
- வளங்கள் கால வரையறைகளினுள்ளேயும் பொருத்தமான சட்டங்களிற்கிணங்கவும் சிக்கனமாகவும் வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

1.5 ஏனைய சட்டத் தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் பின்வரும் தேவைப்பாடுகள் தொடர்பாக விசேட ஏற்பாடுகள் அடங்கியுள்ளன.

(அ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 6(1)(ஈ)(iii) பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைப்பாடின் படி, பிரதேச சபையின் நிதிக் கூற்றுக்கள் முன்னைய ஆண்டுடன் இணங்குகின்றன.

(ஆ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 6(1)(ஈ)(iv) பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைப்பாடின் படி, முன்னைய ஆண்டின் போது என்னால் மேற்கொள்ளப்பட்ட பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிதிக் கூற்றுக்களில் அடங்கியுள்ளன.

1.6 நிதிக் கூற்றுக்கள் தயாரித்தல் தொடர்பான கணக்காய்வு அவதானிப்புக்கள்

1.6.1 கணக்கீட்டுக் குறைபாடுகள்

	கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ)	மீளாய்வாண்டிற்காக பெற வேண்டிய நிலையான வைப்பு வட்டி வருமானம் ரூபா 363,162 தொகையினை கணக்கீடு செய்திருக்காமையால், வட்டி வருமானம் மற்றும் நடைமுறைச் சொத்துக்கள் ரூபா 363,162 தொகையினால் குறைவாக காட்டப்பட்டிருந்தது.	2025 ஆண்டின் சரி செய்யப்படும் என.	கணக்கீடு செய்யப்படாத நிலையான வைப்பு வட்டி எண்ணிக்கையை கணக்கீடு செய்ய வேண்டும்.
(ஆ)	மீளாய்வாண்டிற்காக கடன் கொடுத்தோர் ஏற்பாடு ரூபா 402,000 தொகையை குறைவாக கணக்கீடு	2022 நாட்குறிப்பு மூலம் சரி செய்யப்படும் என.	குறைவாக கணக்கீடு செய்யப்பட்ட கடன்கொடுத்தோர்

செய்யப்பட்டிருந்தமையால் நடைமுறைச் பொறுப்புகள் அந்தப் பெறுமதியினால் குறைவாக காட்டப்பட்டிருந்தது.

ஏற்பாடு சரியாக கணக்கீடு செய்யப்பட வேண்டும்.

- (இ) வேலைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்காத 04 நிர்மாண வேலைகளின் பெறுமதியாகிய ரூபா 335,215 தொகை கடன் கொடுத்தோர் என காட்டப்பட்டிருந்தமையால் நடைமுறை பொறுப்புக்களின் பெறுமதி அந்த எண்ணிக்கையால் மிகையாக காட்டப்பட்டிருந்தது.
- (ஈ) மீளாய்வாண்டின் போது பலிவல விளையாட்டு மைதானத்தில் குடில் மற்றும் படலை பொருத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டிருந்த ரூபா 500,000 தொகைக்கான மூலதனச் செலவு நிலையான சொத்துக்களின் கீழ் கணக்கீடு செய்யப்படாமையால் நிலையான சொத்துக்கள் அந்த எண்ணிக்கையினால் குறைவாக காட்டப்பட்டிருந்தது.
- (உ) மீளாய்வாண்டு இறுதியில் உள்ளவாறு உள்ளூராட்சிச் சேவை ஓய்வூதியப் பங்களிப்புத் தொகை செலுத்த வேண்டிய ரூபா 5,091,504 தொகைக்கான மீதிக்காக கடன்கொடுத்தோர் ஏற்பாடுகள் மேற்கொண்டிருக்கவில்லை.
- (ஊ) சபைக்குச் சொந்தமாக காணப்படுகின்ற 41 காணித் துண்டுகளின் பெறுமதியை பெறுமதி மதிப்பீடு செய்து கணக்கீடு செய்ய நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.
- 2025 ஆண்டின் சரி செய்யப்படும் என.
- 2025 ஆண்டு கணக்குகள் தயாரிக்கும் போது மூலதனப்படுத்தப்படும் என.
- 2025 ஆண்டில் சரி செய்வதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என.
- உள்ளூராட்சிச் சேவை ஓய்வூதியப் பங்களிப்புத் தொகை செலுத்த வேண்டிய தொகையினை அறுதியாக இனங்கண்டு கணக்கீடு செய்யப்பட வேண்டும்.
- முன்வருகின்ற 05 வருடங்களுக்கு கட்டம் கட்டமாக காணியை பெறுமதி மதிப்பீடு செய்து கணக்கீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என.
- காணியின் பெறுமதியை பெறுமதி மதிப்பீடு செய்து கணக்கீடு செய்ய வேண்டும்.

1.6.2 இணக்கம் செய்யப்படாத கட்டுப்பாட்டுக் கணக்குகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
மீளாய்வாண்டு இறுதி திசம்பர் 31 திகதியில் உள்ளவாறு நிதிக் கூற்றுக்களில் காட்டப்பட்டுள்ள 03 கணக்கு விடயங்கள் தொடர்பாக மீதிகள் மற்றும் அதனொடு தொடர்புடைய அட்டவணைகளில் காட்டப்பட்டுள்ள மீதிகளிடையே ரூபா 23,844,173 தொகைக்கான வித்தியாசம் ஒன்று அவதானிக்கப்பட்டது.	2024 ஆண்டிற்குரிய நீதிமன்றத் தண்டப்பணம் மற்றும் முத்திரைக் கட்டண மொத்த மதிப்பீட்டுப் பெறுமதியின் மீது இறுதிக் கணக்குகள் தயாரிக்கப்படுகின்றதெனவு ம், அங்கீகரிக்கப்படாத	நிதிக் கூற்றுக்களில் காட்டப்பட்டுள்ள மீதிகள் மற்றும் அட்டவணையில் காட்டப்பட்டுள்ள மீதிகள் இடையே வித்தியாசத்திற்கான காரணங்களை பரிசோதனை செய்து சரி

எண்ணிக்கைகள்
அட்டவணையில்
காணப்படாமையால்
வித்தியாசம்
காணப்படுகின்றது என.

செய்யப்பட வேண்டும்.

1.6.3 கணக்காய்விற்கான எழுத்துமூல சான்றுகள் இன்மை

கணக்காய்வு அவதானிப்புக்கள்		சபையின் கருத்துரை		பரிந்துரை	
விரிவான அட்டவணைகள்	சமர்ப்பிக்கப்படாமையால்	எதிர் அட்டவணைகள்	காலத்தில்	கணக்கு மீதிகளை	
கூட்டுப்பெறுமதிய ரூபா 21,614,099		நாளதுவரை	ஆக்கப்பட	உறுதிப்படுத்துவதற்குரிய	
தொகைக்கான 04 கணக்கு விடயங்களை		நடவடிக்கை	எடுக்க	அட்டவணைகள்	
திருப்திகரமாக பரிசோதனை செய்ய		வேண்டும் என.		சமர்ப்பிக்கப்பட	
முடியவில்லை.				வேண்டும்.	

1.7 இணங்காமை

1.7.1 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவத் தீர்மானங்களுடன் இணங்காமை

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவத் தீர்மானங்களுடன் இணங்காமை சந்தர்ப்பங்கள் கீழே காண்பிக்கப்படுகின்றன.

சட்டங்கள்	விதிகள், இணங்காமைகள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
பிரமாணங்களுடனான தொடர்பு			
4/04/01/2021 இலக்கம்	ஆதனங்களை தடை செய்யும் உத்தியோகத்தரினால் மொத்த பெறுமதியில் 75 சதவீதம் அல்லது அதற்கு கூடிய சதவீதமொன்று அறவீடு செய்திருந்தால் மாத்திரம் 12 சதவீதம் கமிஷன் ஒன்று செலுத்த முடியுமாக இருந்த போதிலும், 04 ஆதனங்கள் தொடர்பாக நிலுவை வருமானம் சேகரித்தல் 48.8 சதவீத மட்டத்தில் காணப்பட்ட போதிலும், சபையினால் ரூபா 266,339 இற்கான தொகையொன்று கமிஷனாக செலுத்தப்பட்டிருந்தது.	உள்ளூராட்சி ஆணையாளரின் அறிவுரை, நிதி மற்றும் கொள்கைக் குழுவின் பரிந்துரையின் அங்கீகாரத்தின் மீது குறிப்பிட்ட கொடுப்பனவு மேற்கொள்ளப்பட்டது என.	சட்டத்திற்கு முரணான கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்படக் கூடாது எனவும், பிழையான கொடுப்பனவுகள் திருப்பி அறவீடு செய்யப்பட வேண்டும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிதிக் கூற்றுக்களின் படி மீளாய்வாண்டு திசெம்பர் 31 திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான சபையின் மீண்டுவரும் செலவை மிகைத்த வருமானம் ரூபா 18,188,890 தொகையாகக் காணப்பட்டதுடன், அதற்கு நேரொப்ப முன்னைய ஆண்டின் மீண்டுவரும் செலவை மிகைத்த வருமானம் ரூபா 13,768,077 தொகையாக இருந்தது.

2.2 வருமான நிருவாகம்

2.2.1 மதிப்பீட்டு வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம்

செயலாளரினால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின் படி மீளாய்வாண்டு மற்றும் முன்னைய ஆண்டு தொடர்பாக சமர்ப்பித்திருந்த மதிப்பீட்டு வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம் தொடர்பான தகவல்கள் கீழே காண்பிக்கப்படுகின்றன.

2024					2023				
வருமான மூலம்	மதிப்பீட்டு வருமானம்	சிட்டையிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	திசெம்பர் 31 திகதியில் உள்ளவாறு மொத்த நிலுவை	மதிப்பீட்டு வருமானம்	சிட்டையிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	திசெம்பர் 31 திகதியில் உள்ளவாறு மொத்த நிலுவை	
	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	
(i) வீதவரி மற்றும் வரி	27,923,703	32,171,368	31,507,027	19,269,053	25,928,600	28,169,572	37,873,446	18,604,712	
(ii) வாடகை	12,565,100	4,072,300	4,055,300	66,000	2,699,100	2,658,350	2,629,050	49,000	
(iii) அனுமதிப் பத்திரக் கட்டணம்	819,278	761,548	833,636	5,300	643,150	967,645	980,532	77,388	
(iv) ஏனைய வருமானங்கள்	7,119,740	13,628,109	13,658,170	-	9,213,710	15,739,523	16,973,640	30,061	
	48,427,821	50,633,325	50,054,133	19,340,353	38,484,560	47,535,090	58,456,668	18,756,161	

2.2.2 வருமானம் சேகரித்தல் செயலாற்றல்

சபையின் வருமானம் சேகரித்தல் செயலாற்றுகை தொடர்பாக அவதானிப்புக்கள் கீழே காண்பிக்கப்படுகின்றது.

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) வீதவரியும் வரியும்		
(i) மீளாய்வாண்டு இறுதித் திகதியில் உள்ளவாறு ரூபா 19.27 மில்லியனிற்கான வீதவரி மற்றும் வரி நிலுவை காணப்பட்டதுடன், அவற்றில் ரூபா 3.99 மில்லியன் தொகை பெறுமதியான வீதவரி 05 வருடங்களுக்கு மிகையான காலம் முதல் கொடுப்பனவு புறக்கணிக்கப்பட்டிருந்த 6511 அலகுகள் தொடர்பாக	அறவீடு தேவையான நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என.	வருமானங்கள் தாமதமின்றி அறவீடு செய்தவற்கான வேலைத் திட்டமொன்று விரைவாக தயாரிக்கப்பட வேண்டியதுடன், சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் நிலுவை வருமானம் அறவீடு செய்யப்பட வேண்டும்.

நிலுவையொன்றாகக்
காணப்பட்ட போதிலும், 1987
இன் 15 ஆம் இலக்க பிரதேச
சபைச் சட்டத்தின் பிரிவு 158(1)
ஏற்பாடுகளின் பிரகாரம்
நிலுவைத் தொகையை
அறவீடு செய்வதற்கு
நடவடிக்கை
எடுத்திருக்கவில்லை.

(ii) சபையினால் வீதவரி பெறுமதி
மதிப்பீட்டை திருத்துவதற்கு
நடவடிக்கை
எடுத்திருக்காததுடன், சபையின்
தலைமை அலுவலத்தில் 2018
ஆண்டிற்கான உப
அலுவலகங்களில் 2016
ஆண்டிற்கான பெறுமதி
மதிப்பீட்டு அறிக்கையின்
அடிப்படையில்
மீளாய்வண்டிற்கான வரி
அறவீடு செய்யப்பட்டுள்ளது.

விலை மதிப்பீட்டுத்
திணைக்களத்தின்
அறிவுரையின் படி பெறுமதி
மதிப்பீட்டு திருத்தத்திற்குரிய
தொடர் நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்படுகின்றது
என.

ஆதனங்களின் பெறுமதி
மதிப்பீடு கால ரீதியாக
மேற்கொள்ளப்பட்டு
வீதவரி அறவீடு
செய்யப்பட வேண்டும்.

(ஆ) ஏனைய வருமானங்கள்

மாகாண சபையின் பிரதான
செயலாளரிடம் மற்றும் ஏனைய
அதிகாரிகளிடம் மீளாய்வாண்டு
திசெம்பர் 31 திகதியில் உள்ளவாறு
பெற வேண்டிய முத்திரைக் கட்டணம்
ரூபா 715,017 தொகை மற்றும்
நீதிமன்றத் தண்டப்பணம் ரூபா
40,421,611 தொகையாக காணப்பட்டது.

முத்திரைக் கட்டணம் மற்றும்
நீதிமன்றத் தண்டப்பணம்
அந்த ஆண்டின் போதே
கிடைக்கப் பெறாமையால்
ஆண்டிற்குரிய மதிப்பீட்டுப்
பெறுமதியொன்றின் மீது
கணக்குகள்
தயாரிக்கப்படுகின்றது என.

நிலுவை வருமானம்
அறவீடு செய்வதற்காக
பிரதான செயலாளர்
அலுவலம் மற்றும் காணி
பதிவாளர்
திணைக்களத்துடன்
இணைந்து முறையான
வேலைத் திட்டமொன்று
தயாரித்து செயற்படுத்த
வேண்டும்.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 முகாமைத்துவத் திறமையின்மை

கணக்காய்வு அவதானிப்பு

சபைக்குச் சொந்தமான ரூபா 5.28
மில்லியன் கிரயத்தையுடைய JCB
வாகனமொன்று மற்றும் ரூபா
900,000 தொகைக்கான டிரக்டர்
வண்டியொன்று 01 வருடத்திற்கும்
05 வருடங்களுக்கும் இடைப்பட்ட
காலம் முதல் விளைவற்று
காணப்படுகின்றது.

சபையின் கருத்துரை

மாகாண இயந்திர
பொறியியலாளரின்
அறிக்கையின் படி
இயந்திரங்களின் திருத்த
வேலை மேற்கொள்ளுவதற்கு
அல்லது
அப்புறப்படுத்தப்படவுள்ளதுடன்
மற்றும் வாகனத்தை திருத்த
வேலை மேற்கொள்வதற்கு
தேவையான நடவடிக்கை
எடுக்கப்படும் என.

பரிந்துரை

திருத்த வேலை
மேற்கொண்டு
ஆக்கபூர்வமான
விடயங்களுக்கு
ஈடுபடுத்துவதற்கு
அல்லது
அப்புறப்படுத்துவதற்கு
நடவடிக்கை எடுக்க
வேண்டும்.

3.2 சொத்துக்கள் முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைச் சட்டத்தின் பிரிவு 17(3) இன் படி பிரதேச சபைக்கு செந்தமான அனைத்து ஆதனங்களையும் நிருவாகம் செய்து அவற்றின் வருமானம் சட்டத்தின் கருமங்களுக்காக பயன்படுத்த வேண்டியிருந்த போதிலும், சபைக்குச் சொந்தமான கனவின்னதொட உடுகடு பண்ணைக் காணி அங்கீகாரமின்றி வதிவோர்களினால் தனிப்பட்ட பயன்பாட்டிற்கு ஈடுபடுத்தப்பட்டு இருந்ததென அவதானிக்கப்பட்டது.	ஆவணப்படுத்தப்பட்டிருக்காத காணிகள் மற்றும் பொதுக் கிணறுகள் தொடர்பாக சிக்கல்களை தீர்ப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்படுகின்றதெனவும், அதன் அலுவல்கள் முடிவடைந்த பின்னர் எல்லை வேலிகள் போடப்பட்டு அறிவித்தல் பலகை காட்சிப்படுத்தப்படும் என.	சபையின் சொத்துக்களை பாதுகாப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும்.

3.3 மனிதவள முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
சபையின் அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவிகளில் 10 மிகைகளும், தொழில்நுட்ப உத்தியோகத்தர் பதவியொன்றும் மற்றும் சாரதிப் பதவிகளில் 02 தொகையும் என 13 பதவிகளில் காணப்படும் மிகைகளை முறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.	எதிர் காலத்தில் அந்த உத்தியோகத்தர்களை அங்கீகரிக்கப்பட்ட பதவியணியில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என.	சபையின் பணிப்பொறுப்பு மற்றும் விடயப் பரப்பு படி பதவியணி மீளாய்வு மேற்கொண்டு பொருத்தமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.